MANHOLE COVERS IN MADRAS CITY

*Q No. 445—Thiru S. RAJARAMAN, Thiru R. THAMARAIKKANI: Will the Hon. the Minister for Labour be pleased to state the details of the steps taken by the Government to safeguard the manhole covers in Madras City.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: சென்னை நகரில் கழிவு நீர் வடிகால்களில் (Sewers) பொருத்தப்பட்டுள்ள மூடிகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும், மழைநீர் வடிகால்களின் (Storm water Drains) மேல் பொருத்தப்பட்டுள்ள மூடிகளை சென்னை மாநகராட்சியும் கவனித்து வருகின்றன. வடிகால் மூடிகள் திருடப்படுவதைத் தடுக்க, காவல் துறையினரும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சாக்கடைக்குள் சென்று மனிதன் சுத்தம் செய்கிற நடைமுறை இருப்பதினால்தான் இப்படிப்பட்ட சாக்கடை மூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, அந்த முறையே, நீக்கி இயந்திரங்களைக் கொண்டு சாக்கடைகளை சுத்தம் செய்தால், இத்தகைய மூடிகள் திருடுபோகாமல் இருக்க வழி ஏற்படும். ஆகவே அப்படிப்பட்ட முறைகளை அமுல் செய்ய அரசு ஏதாவது ஏற்பாடு செய்ய முன் வருமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இயந்திரங்களின் மூலமாக கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்கிற ஒரு திட்டம் இருக்கிறது. அது 40 லட்சம் ரூபாய் செலவில் போடப்படலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இயந்திரங்கள் வரவழைக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா இயந்திரங்களும் வந்தவுடன் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எஸ். இராசாராமன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்படி திருடு போகின்ற இந்த இரும்பு மூடிகளுக்குப் பதிலாக, சிமென்டால் செய்யப்பட்ட மூடிகளை பொருத்தினால் நலம் அல்லவா? அது பற்றி அரசு ஆலோசிக்குமா?

1981 மார்ச் 23]

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மழை நீர் வடிகால் மேல் பொருத்தியுள்ள தேனிரும்பாலான மூடிகள் திருட்டுப் போவதை தடுப்பதற்காக மழைநீர் வடிகால் வட்டம் வலு வேற்றப்பட்ட கற்பலகையினால் (கான்க்ரீட்) ஆன மூடிகளை போடுவதாக தீர்மானிக்கப்பட்டு அதன்படி சாலைகளின் குறுக்கே போக்குவரத்து செல்லும் இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் தவிர, மற்ற இடங்களில் வலுவேற்றப்பட்ட கற்பலகையினாலான மூடிகளை சென்னை மாநகராட்சியினர் போட்டுக்கொண்டு வருகின்றனர். சாலைகளின் குறுக்கே போக்குவரத்து செல்லும் இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் களில் தேனிரும்பு மூடிகள் போடுவது தவிர்க்க முடியாதது. ஆயினும் இந்த இடங்களிலும் இரும்பு சட்டத்தைப் பொருத்தி அதன் மேல் வலுவேற்றப்பட்ட கற்பலகையினாலான மூடிகளை போடுவதை மாநகராட்சி பின்பற்றி வருகிறது. இதனால் தேனிரும்பு மூடிகள் திருடப்படுவதை தடுக்க உத்தேசிக் கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. இரா. தாமரைக்கனி: பேரவைத் தலைவர் அவர்களே, சாக்கடை மூடிகள் திருடு போவதின் காரணமாக, திறந்திருக் கிற சாக்கடைகளில் குழந்தைகளும் பெரியவர்களும் விழுந்து விடுகிற நிலைமை ஏற்படுகிறது. இதனால் காயமும் அடைகின்றனர். உயிர் இழக்கின்ற அபாயமும் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமைகள் இருப்பதாக சமீபத்தில் தினமணி பத்திரிக்கையில் வந்த செய்தியிலிருந்து கூட தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஆகவே, இப்படி சாக்கடையில் விழுந்து உயிரிழப் பவர்களுக்கு, அரசு ஏதாவது நஷ்ட ஈடு கொடுக்க முன் வருமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: அது பற்றி அரசாங் கத்திற்கு முறையீடு வருமானால் கவனிக்கப்படும்.

திரு. எஸ். இராசாராமன்: இதுவரை சென்னை மாநாக ராட்சியில் இந்த மூடிகளைத் திருடியதாக எவ்வளவு வழக்கு கள் தொடரப்பட்டிருக்கின்றன?

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: கடந்த சில மாதங் களில் மைலாப்பூரில் மூன்று நபர்கள் அடங்கிய ஒரு கோஷ்டியை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 15,000 பெறுமான வடிகால் மூடிகளையும், கோடம்பாக்கத்திலும் மற்றும் அண்ணா நகர் பகுதியிலும் இரண்டு கோஷ்டிகளை கைது செய்து அவர்களிட மிருந்தும் வடிகால் மூடிகளை காவல்துறையினர் கண்டுபிடித் தனர். மேலும் திருடிய வடிகால் மூடிகளை வாங்குவோர்களை யும் கண்டுபிடித்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

[1981 மார்ச் 23

திரு. சு. பாலன்: ஆழமான வடிகால்களில் பொருத்தப் பட்டுள்ள இரும்பு மூடிகளை திருடியதன் காரணமாக கடந்த வாரம் கூட ஒருவர் அதில் விழுந்து இறந்ததாக செய்தி வந்திருக் கிறது. ஆகவே இப்படிப்பட்ட பாதகச் செயல்களைச் செய்பவர்கள் கொலையாளிகளாக கருதப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதோடு இந்த இரும்பு மூடிகளை அகற்றுபவர்களைக் கண்டுபிடிப்பவர் களுக்கு அரசாங்கம் ஏதாவது பரிசு கொடுத்தால் இத்தகைய திருடுகள் நிறுத்தப்படும். ஆகவே அதற்காக அரசாங்கம் ஆவன செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: மாண்புமிகு உறுப்பி னர்களைப் போன்றவர்கள் இதில் ஒத்துழைப்புத் தந்தால் அவர்களும் அந்தப் பரிசைப் பெறலாம்.

உப்பிலியாபுரம் தொகுதியில் அணைக்கட்டுத் திட்டங்கள்.

*வினா எண் 446—திரு. வெ. அரங்கராசன்: மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் தொகுதியில் ''காணப்பாடி அணைக்கட்டு திட்டம்'' அரசு பரிசீலனையில் உள்ளதா?

(ஆ) ஆம் எனில் அதன் மதிப்பீடு எவ்வளவு?

(இ) எப்போது பணி துவங்கப்படும்?

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது: (அ) திருச்சிராப் பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் தொகுதியில் காணப்பாடி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப் பட்டு கீழ்ப்பகுதி ஆயக்கட்டுக்காரர்களின் எதிர்ப்பின் காரண மாக கைவிடப்பட்டது என சிறுபாசனத் தலைமைப்பொறியா ளர் தெரிவித்துள்ளார்.

(ஆ) மற்றும் (இ) இக்கேள்விகளுக்கு இடமில்லை.

திரு. வெ. அரங்கராசன்: கீழ்ப்பகுதியில் இருக்கிற மக்களு டைய முறையீடுகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் கூறுகிறார்கள். அங்கே ஆதிவாசிகள் நூற்றுக்கணக்கானவர்கள் குடியிருக்கிறார்கள். அங்கே பச்சைமலையிலிருந்து தண்ணீர் அதிகமாக வருவதால் அந்தத்